



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 173.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2017 யூன் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

892/ '16

கௌரவ புத்திக்க பத்திரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவில், துலா வெல்லிய கிராமத்தை சார்ந்து வாழும் “வன்னி சிங்கள” என்ற இனம் பற்றி ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி கிராமத்தைத் தவிர இவ்வின மக்கள் வாழும் வேறு கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;

(iii) யுத்த காலத்தில் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த இம்மக்கள் வாழும் கிராமங்களில் அடிப்படை தேவைகள் குறைந்த மட்டத்தில் நிலவுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) இவ்வசதிகளை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனின், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி மக்களின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், எவ்வாறு என்பதையும்;

(iii) இம்மக்களின் பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனின், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

(2)

2.

1112/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சுக்குச் சொந்தமான திணைக்களங்கள், அதிகார சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நியதிச் சட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமையாற்றுகின்ற மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) 2015 இல் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின், மேற்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஆட்சேர்க்கப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (v) தற்போது மேற்படி நிறுவனங்களில் வெற்றிடங்கள் உள்ளனவா என்பதையும்;
- (vi) ஆமெனில், எதிர்காலத்தில் ஊழியர்கள் ஆட்சேர்க்கப்படும் முறையியல் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

3.

1268/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) மொணறாகலை மாவட்டத்தின்,

- (i) தேசிய பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
- (ii) மாகாண சபைக்குச் சொந்தமான ஏனைய பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) பாடசாலைகளில் தற்போது கல்வி கற்கின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
- (iv) ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (v) மேற்படி (iv) இன் பிரகாரம் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை வெவ்வேறாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1391/'16

கௌரவ பந்துல குணவர்த்தன,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரின வளர்ப்பு வலயமொன்றைத் தாபிக்கின்ற பாரிய கருத்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகளுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 151 ஆம் இலக்க முன்மொழிவுக்கு அமைய ஒதுக்கப்பட்ட ரூபா 100 மில்லியன் நிதி ஏற்பாட்டில் ஆண்டு இறுதியாகின்றபோது பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்ட நிதித் தொகை எவ்வளவு என்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் ஏக்கர் அளவு எவ்வளவு என்பதையும்;
- (iii) மேற்படி கருத்திட்டத்திற்கான கருத்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iv) 2017 ஆம் ஆண்டில் இவ்வாறான நீரின வளர்ப்பு வலயங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்படுமா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5.

1509/'17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு வெளிநாடுகளில் தொழில் புரிந்த இலங்கையர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (ii) 2014.12.31 மற்றும் 2015.12.31 ஆம் திகதிகளுக்கு ஒப்பீட்டளவில் 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு வெவ்வேறாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

6.

1548/'17

கௌரவ இம்ரான் மஹரூப்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சிறியளவிலான நீர்ப்பாசன அபிவிருத்திக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகள், ஒவ்வொரு கமநல சேவைப் பிரிவு மற்றும் ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) அந்நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட குளங்கள் மற்றும் அதற்காக செலவு செய்யப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி அபிவிருத்தியின் காரணமாக நெல் விளைச்சலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அதன் அளவு எவ்வளவு;
- (iii) செலவு செய்யப்பட்ட நிதி ஏற்பாடுகளுக்கமைய, இவ்வற்பத்தி அதிகரிப்பு போதியதாகக் காணப்படுகின்றதா;
- (iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(4)

- (இ) (i) குறிப்பிட்ட வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சரியான முறையில் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுவதால், இவ்வபிவிருத்தி வேலைகள் தொடர்பாக பின்னாய்வு செய்யப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அதன் விபரங்கள் யாவை;
- (iii) இன்றேல், இவ்வபிவிருத்தி வேலைகள் தொடர்பாக பின்னாய்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
- என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

7.

1681/ '17

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மட்டக்களப்பு பார் வெளிச்சவீடு சந்தியிலிருந்து கல்குடா வரை கடற்கரை ஓரமாக மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதிக்கு சமாந்தரமான வீதியொன்று ஏறாஜர் வரை பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) இந்த வீதிக்கு அருகாமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் சில ஏனைய நிறுவனங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருவதனால், மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை இந்த வீதி இலகுவாக்கி, பொதுமக்களுக்கு வசதியாகவுள்ளது என்பதையும்;
- (iii) இந்த வீதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கரையோரமாக பாசிக்குடா வரை பயணிப்பதற்கு இலகுவாகவும், வசதியாகவுள்ளது என்பதையும்
- (iv) ஆழ்கடல் மீனவர்களின் மீன்படி நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்கு இது வசதியாகவுள்ளதென்பதையும்;
- (v) திராய்மடு கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட குடியிருப்பாளர்கள் நன்மையடைவர் என்பதையும்; அத்துடன்
- (vi) இந்த வீதி வழியே சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களையும் ஏனைய தாபனங்களையும் நிர்மாணிப்பதற்கு இது முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் என்பதையும்
- அவர் அறிவாராரா?
- (ஆ) மேற்காண் தகவல்களையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு இந்த வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே வழங்கப்படுமா என்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
- (இ) இன்றேல் ஏன்?

8.

893/ '16

கௌரவ புத்திக்க பத்திரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கிழக்கு மாகாணத்தின், பாணம கிராமத்தில் வசிக்கும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மிகவும் சகவாழ்வுடன் வசிக்கின்றார்கள் என்பதையும்;
- (ii) இம்மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாராரா?

(5)

- (ஆ) (i) பாணம பிரதேச மக்களின் தண்ணீர், காணி சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், அவை யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி மக்களின் கலாசார தனித்துவங்கள் மற்றும் பாரம்பரிய உரிமைகளை பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், எவ்வாறு என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

9.

1125/'16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஏற்பாடுகளின் கீழ், 2010ஆம் ஆண்டு முதல் இற்றைவரை பதுளை மாவட்டத்தினுள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(ii) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையங்களின் பெயர்கள் யாவை;
(iii) ஒவ்வொரு பஸ் தரிப்பு நிலையத்துக்கும் செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது;
(iv) கருத்திட்டத்தினுள் உள்ளடக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் ஏனைய பஸ் தரிப்பு நிலையங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

1270/'16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 சனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் மொணறாகலை மாவட்டத்தின் ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலக மட்டத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகிய ஆசிரியர்கள் இருந்தார்களா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்படும் ஆட்களுக்கு பழிவாங்கலுடன் தொடர்புடையதாக விதப்புரைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) அந்த ஆவணத்தின் முழுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

1394/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 167 ஆம் இலக்க முன்மொழிவின்படி, ரூபா 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி கறுவா அபிவிருத்தி அதிகாரசபையொன்று தாபிக்கப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது தாபிக்கப்பட்ட திகதி மற்றும் இடம் யாதென்பதையும்;
- (iii) கறுவா அபிவிருத்தி அதிகாரசபையொன்று தாபிக்கப்படுவதற்கான காலத்தின் தேவை யாதென்பதையும்;
- (iv) கறுவா அபிவிருத்தி அதிகாரசபையொன்றை தாபித்தலுடன் தொடர்புடைய திட்டங்களை வகுப்பதற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சு யாதென்பதையும்;
- (v) மேற்படி அமைச்சு வரவு செலவுத் திட்ட முன்மொழிவினை யதார்த்தமாக்கிக் கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டில் கடைப்பிடித்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (vi) 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம், உத்தேச கறுவா அபிவிருத்தி அதிகாரசபையை முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

1510/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் மனித படுகொலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு ஒப்பீட்டளவில், 2016 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் மனித படுகொலைகள் எவ்வளவு எண்ணிக்கையால் அதிகரித்துள்ளதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

1549/ '17

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கிண்ணியா, எழிலரங்கு விளையாட்டு மைதானம் கடந்த சில வருடங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றதென்பதையும்;
- (ii) அதன் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவென்பதையும்;
- (iii) அதனுடாக செயற்படுத்தப்படுகின்ற பணிகள் யாவையென்பதையும்;
- (iv) அப்பணிகள் பற்றி அங்கே இருக்கின்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?

(7)

- (ஆ) (i) எழிலரங்கு விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடு ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (ii) அதன் மூலமாக செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் யாவையென்பதையும்;
- (iii) திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண சபை அறியாத வகையில் அமைச்சு நேரடியாகவே மேற்படி அபிவிருத்தி பணிகளை செயற்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;
- (iv) அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்ற ஒப்பந்தகாரர் யாரென்பதையும்;
- (v) மேற்படி ஒப்பந்தகாரருக்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;
- (vi) நீண்ட காலமாகியுள்ள போதிலும், அபிவிருத்திப் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் வெளிப்படைத்தன்மை காணப்படுவதை உறுதிப்படுத்துவாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

14.

1686/ '17

- கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசியப் பாடசாலைகளின் பெயர்களையும்;
- (ii) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அவர்களின் தரவாரியாகவும்;
- (iii) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை அவர்களின் வகுதி வாரியாகவும்;
- (iv) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் பதவியணியை பாடவாரியாகவும்;
- (v) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள ஆசிரிய வெற்றிடங்களின் எண்ணிக்கையை அவற்றின் வகுதிவாரியாகவும்;
- (vi) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடங்களின் பெயர்களையும்; அத்துடன்
- (vii) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் மொழி ஆய்வுகூடங்கள் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ள தேசியப் பாடசாலைகளின் பெயர்களையும்
- அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
- (ஆ) (i) அவர் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும்; அத்துடன்
- (ii) மேற்சொன்ன வெற்றிடங்கள் நிரப்பப்படும் திகதியையும்
- அவர் இச்சபைக்கு மேலும் தெரிவிப்பாரா?
- (இ) இன்றேல் ஏன்?

15.

1049/ '16

கௌரவ புத்திக்க பத்திரண,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு மாநகரசபை ஆளுகை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கட்டிடங்களில் பேணிவரப்படுகின்ற அமைச்சுக்கள் யாவை என்பதையும்;
(ii) இவ்வமைச்சுக்கள் பேணிவரப்படும் கட்டிடங்கள் யாவை என்பதையும்;
(iii) இக்கட்டிடங்களில் ஒரு சதுர அடிக்கு செலுத்தப்படும் குத்தகைத் தொகை மற்றும் சேவைக் கட்டணம், ஒவ்வொரு கட்டிடத்திற்கு அமைவாக தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(iv) இக்கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்திவைப்பதற்காக உள்ள இடப்பரப்புக்கு கொடுப்பனவு செய்யப்படுகின்றதா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) கொழும்பு மாநகரசபை ஆளுகை பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சுக்கள், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேக்கு கொண்டு செல்லப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனின், இதற்குத் தேவையான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுமா என்பதையும்;
(iii) கொழும்பு மாநகரசபை ஆளுகை பிரதேசத்திலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுரவிற்கு கொண்டு செல்லப்படும் மற்றும் கொண்டு செல்லப்படாத அமைச்சுக்கள் தனித்தனியே யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தல்கள்

1.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)— 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

2. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்,— உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)— (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

பிரேரணை முன்னறிவித்தல்கள்

3.

கௌரவ சிசிர குமார அபேசேகர,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி (இல.1);— பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக :-

“ஆனந்த அலுக்கமகே அபிவிருத்தி, சமூக சேவைகள், அறக்கட்டளை மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”

4.

கௌரவ ஆனந்த அலுக்கமகே,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி (இல. 2);— பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக :-

“சாந்த அபேசேகர அபிவிருத்தி, சமூக சேவைகள் அறக்கட்டளை மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ், செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச் 21 ஆம் திகதிய 2011/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 2.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆவது உப பிரிவுடனும் 14 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மே 19 ஆம் திகதிய 2019/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 3.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றத்தலும்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 4.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இல.1),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ், மதுபான உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசம்பர் 15 ஆம் திகதிய 1997/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மது அறிவித்தல் இலக்கம் 992)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 5.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இல. 2),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ், சாராய உரிம பத்திரக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசம்பர் 20 ஆம் திகதிய 1998/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மது அறிவித்தல் இலக்கம் 994)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 6.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் பிரிவு 6 (உ) மற்றும் பிரிவு 21 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 51 கீழ் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசம்பர் 06 ஆம் திகதி 1996/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 7.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல்,—

1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 16(1) ஆவது பிரிவினாடாக ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் அலுவல்களை நிறைவேற்றும் பொருட்டு அந்த ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கும் அப்பதவியை வகிப்பவருக்கு பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் சம்பளத்தைச் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும்;

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு 2016.11.24 ஆம் திகதியிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் பதவியை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலும்;

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் செல்லுபடியாகும் வண்ணம் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் பதவிக்குரித்தான மாதாந்தச் சம்பளம் மற்றும் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லையாயின் வீட்டு வாடகைக் கொடுப்பனவு உட்பட சகல படிகள் (தொலைபேசிக் கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவு தவிர்ந்த) செலுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் பதவிக்குரித்தான அமைச்சரவைச் செயலாளருக்குரிய கொடுப்பனவு, தொலைபேசிக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு என்பவற்றை 2016.11.24 ஆம் திகதி முதல் செலுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாலும்;

அதற்கமைய, 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 16(2) ஆவது பிரிவுக்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களுக்கு அரசாங்கத்தின் திரட்டு நிதியத்திலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் படிகளைச் செலுத்துவதற்கு இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 8.

இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச்சு 08) [1].

* 9.

வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 11.

தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 12.

கடற்றொழில் நிர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 13.

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 14.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆவது பிரிவின் கீழ், மருத்துவ உபகரணங்கள் விலை குறித்தல் தொடர்பாக சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 பெப்புருவரி 17 ஆம் திகதிய 2006/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 15.

நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்,— நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி,— 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ், நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச் 27 ஆம் திகதிய 2012/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதி அங்கீகரிக்கப்படுமாக.

* 16.

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 17.

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 18.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 321 ஆம் பிரிவின் கீழ் கொள்கலத்தின் மூழு மொத்த திரண்மத்தைச் சரிபார்த்தல் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஓகத்து 11 ஆம் திகதி 1979/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 2017.02.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 19.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதி 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு உடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

20.

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

21.

சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

22.

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

23.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

24.

மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

25.

லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு

26.

சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
